

National Stock Exchange of India Limited

"Exchange Plaza", Plot No. C-1, Block G



June 19, 2024

Bombay Stock Exchange Limited New Trading Ring, Rotunda Building, P J Towers, Dalal Street, Fort Mumbai-400001

Bandra – Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051

Scrip Code: 500097

Symbol: DALMIASUG

Re: Newspaper Advertisement

Dear Sir(s),

Pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, attached is a copy of notice to the shareholders published on June 19, 2024 in Financial Express (an English newspaper having country-wide circulation) and Dinamani (a Tamil newspaper having wide circulation in Tiruchirapalli, Tamil Nadu, where registered office of the Company is situated), with respect to dispatch of notice of 72nd Annual General Meeting of the Company to the shareholders, voting through electronic means and the cut-off date.

Thanking You,

Yours faithfully, For Dalmia Bharat Sugar and Industries Limited

AASHHIMA Dudah yana AASHHIMA V KHANNA Rasaan 1 am da cameri

Aashhima V Khanna **Company Secretary**

Membership No.: A34517

■ MINISTRY ASKS UTILITIES TO BE ON HIGH ALERT

At 8.6 GW, Delhi's power demand hits a new high

northern region rises to record 89 GW

FF BURFAU w Delhi, June 18

DELHI'S PEAK POWER de mand reached a new high of 8.6 gigawatts (GW) on Tuesday due gigawatts (GW) on Tuesday due to persistently high tempera-tures, according to data from the State Load Dispatch Centre. This surge in demand is attrib-uted to extreme healtwave con-ditions, resulting in increased electricity consumption. Prior to this, the peak power demand in the national capital

demand in the national capital reached 8 GW for the first time on May 22. Last year, Delhi's peak power demand stood at 7.4 GW. "Tata Power DDL has 7.4 GW. Tata Power DDI. has successfully met the highest peak power demand of 2.4 GW in its area of operations, "a spokesperson of the company said."The Tata Nover DDI.cam is working round the clock to ensure uninterrupted power supply in its area of operation in north and northwest Delhi?

Moreover, the peak demand for power in the country's northern region also increased to a record high of 89 GW on Monday due to the prevailing heatways, according to

GW on Monday due to the pre-vailing heatwave, according to the power ministry. The peak demand was successfully met by importing 25-30% of the region's power requirement



According to government sources, "All utilities have been advised to maintain a high state of alert and minimise

state of alert and minimise forced outages of equipment. Further, the Ministry of Power has implemented a series of measures to meet the highest-ever peak national power demand of 250 GW during the ongoing summer season, sources added. According to the Indian Meteorological Department (IMD), heatwave conditions in

(IMI), heatwave conditions in the northwest region of the country are expected to abate from June 20. Peak shortages, which hap-pen during certain hours of

TRACK RECORD

473 2000-01

surged from 1.39 GW in 2018-19 to 8.65 GW in 2022-23, the year after demand crashed during the previous two years due to Covid-19. In 2023-24, it dropped to 3.34 GW due to a cooler-than-expected summer caused by unseasonal rainfall.
While till April end, there has
not been any peak demand
shortage till April end, data for
May-June is unawaliable.
This year, with peak demand remaining at around
250 CW amid sustained heat

waves pushing up air condi-tioning load, the country's grid managers are struggling to keep the grid balanced. Trip-ping of grid infrastructure at

Investment on safety

2004-14 2014-24

48

To prevent train accidents the railways developed Kavach, an indigenous auto-

country most likely due to in-creased drawal has further aggravated the situation.

The power ministry has

taken several measures to en-sure grid stability, including in-structing imported coal-based thermal plants to operate at full capacity until October 15 and maintaining adequate coal stock. It also instructed idling gas-based thermal plants to re-main operational until June-end and allowed the sale of surplus power produced from 'linkage coal' in the market, and said states can tie up power with

Kanchanjunga Express mishap exposes holes in Kavach system

107

22

train accidents

141

HUMAN ERRORS AND slow deployment of the "Kavach system" continue to pose chal-lenges for the Indian Railways, experts said in the wake of the June 17 mishap involving Kan-chanjunga Express. "The cost of installing Kavach is exorbitant which is af-fection its observement." The

Kavach is exceptizant which is affecting its deployment. The devices used in the system have limited approved vendors and it's difficult to produce these devices on a mass racle which is required if the Railways has to cover its entire 68,000 route kim network," said the former railway official, seeking annoymity. The systemic problems persist even as safety-related expenditure has shot up significantly in the past few years.

ture has shot up significantly in the past few years.

As per estimates, it costs about ₹50 lakh per km to de-ploy track-side infrastructure while the cost of Kavach equip-ment on loco is around ₹70

is an indigenously developed automatic train protection (ATP) system. Its orgin is traced

tem developed over a decade ago and it has.

The Budget FY23 made an outlay for implementation of Kavach across 2,000 km of track, and the planis to istall it across 34,000 km track of the Golden Quadrilateral rail route, by FY28.

On Tuesday, a day after the accident in West Bengal's Darjeeling district, officials in rail-ways ministry highlighted the safety measures taken by the government over the past 10 years. In a note, the railways ministry said that between 2014 and 2024, the national

35 48 40 '21-22 '22-23 '23-24 transporter has spent ₹1.78 tril-lion on safety-related projects which is 2.5 times than the cor-responding investment (₹70,273 crore) between 2004 penditure stood at Rs 1.08 tril-lion. In FY23, the safety fund was extended for another 5 years with a gross budgetary support of ₹45,000 crore.

and 2014, a period of the UPA government. This is partly at-tributable to inflation and the

pronged approach to min-imise the accidents in the reimise the accidents in the re-cent years. For instance, the Rashtriya Rail Sanraksha Kosh (RRSK), which was introduced in FY18 with a corpus of Rs 1 trillion for five years, has been used for replacement, renewal

'Delhi best city for students in India'

MANU KAUSHIK New Delhi, June 18

THE TOP FOUR netros in India — Delhi, Mumbal, Banga-lore, and Chemia! — have feat-tured among the top 150 cities in the QS best student cities 20.25. The analogs show that all these cities have improved their rankings as compared to their previous year. For instance, Delhi, which has topped in the Indian cohort, has jumped to 11th spot this year as against 132 and spot last year. The rankings are derived from a bunch of factors in-THE TOP FOUR metros in In-

cluding student-mix, desir-ability, employer activity, af-fordability, student view and university rankings with each of these metrics having a sim-ilar weightage. In terms of af-fordability, for instance, eight of the top 10 cities for afford-ability are Asian. Izmir (Turkey) ability are Asian. Izmir (Turkey) is the most affordable city for students followed by Delhi (2nd), Yogyakarta (Indonesia), and Tainan (Taiwan). In fact, the current edition of the QS rankings feature 36 Asian cities, with 27 rising, four remaining stable, and only five dropping. dards Organisation (RDSO) in partnership with the industry. In the February interim bud-get, the allocation for Kavach was slightly reduced to ₹560 crore as against a budgetaryal-location of ₹710 crore in FY24. So far, this system has been deployed across 1,465 km of rail tracks while the track-side work has been completed for

ork has been completed for rout 6,000 km. Additionally the ministry is planning to is-sue tenders for another 10,000 km soon. The railways minister Ashwini Vaishnaw recently said that the Kavach system has

that the Kavach system has been granted patent.
The installation of Kavach is complex. For instance, there are six stages of deployment such as laying of optical fibre cable along railway tracks, installing telecom towers along the tracks, installing telecom equipment on the towers and on trains, setting up data centress at stations and integrating them with signal system and installing equipment on locoinstalling equipment on loco-motives and trains, etc.

matic train protection (ATP) system which was developed by Research Design and Stan-





'Collapsed bridge in Bihar not under Union govt'

UNION MINISTER NITIN Gad UNION MINISTER NITIN Gad-kari on Tuesday clarified that the construction of the bridge that collapsed in Bihar's Arai-district was not undertaken by the Union Road Trasport Ministry. The collapsed bridge was constructed by the Bihar Government's Rural Develop-ment Ministry, he added. A portion of a newly-con-structed bridge over the Bakra River collapsed in Parari avil-lage in Bihar on Tuesday. No casualty was reported.

ualty was reported.

casualty was reported.

The construction of the collapsed bridge in Bihar's Arrafi district was not carried out under the Union Road Transport and Highways Ministry. The bridge was being constructed by the Bihar government's rural development ministry, Gadkari said in a post on X in Hindi. The bridge, constructed by the state of the Bihar government's rural development.

nstructed by the state vernment, was not opened ds to the bridge were yet to

Tax base widens 7.4% in FY22



n the assessment year 2022-23 financial year 2021-22), which included 68.5 million ret ifiled by individuals, and 1.02 million filed by ompanies. A 7.4% Y-o-Y growth in total returns is largely driven by the growth recorded in individual IT returns, the largest segment of taxpa The trend reflects contin expansion of the tax base



■ Salary income Business income Long term capital gains Short term capital gains 0.9 Other sources -5.01 89.5 Note: The total 'return income' in AY23 stood at ₹80.8 trillion

More central banks to increase gold reserves within 12 months: WGC

MORE CENTRAL BANKS plan MORE CENTRAL BANKS pian to add to their gold reserves within a year and more of them expect others to do so as well, due to ongoing macro-economic and political uncertainty despite high prices for the precious metal, the World Gold Council (WCC) sald in its annual survey.

annual survey.

Demand for gold from central banks has been elevated in the last two years as som countries diversify their for countries diversify their for-eign currency reserves. Their demand contributed to the gold price rally in March-Augustin the record high of \$2,449.89 per ounce on May 20.

"Despite record demand from the official sector in the last two years, coupled with climbing gold prices, many re-

serve managers still mai

their enthusiasm for gold," Shaokai Fan, WGC head of cen-tral banks sector, said in a

crease in the next 12 months This is the highest level ace the WGC, an industry ody whose members are globa gold miners, began the survey

gold miners, began the survey in 2018 and compares with 24 per cent in 2023. The WGC said 81 per cent of respon-dents expected global central bank gold reserves to increase over the next 12 months com-

pared with 71 per cent a year ago. While in prior years, gold's "historical position" was the top reason for central banks to hold gold, this factor dropped to fifth among WCG survey responses this year.

The top reasons given for the increases now are 'long-term store of value or infaliation hedge,' 'per formance during times of 'crisis' and 'effective portfolio diversifier.' Some 41 per cent of 58 respondents listed domestic storage as the vaults where their gold re-vaults where their gold revaults where their gold re vaults where their gold re-serves are kept, companed with 35 per cent in 20.3. However, the Bank of England remains the most popular location listed in 55 per cent of the re-sponses. Among 57 respon-dents, 15% said they planned to change custody arrange-ments for their gold in some way in the next year compared with 6% in 2023.



DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED

(CIN: L15100TN1951PLC000640)

(CIN: L151001N1951PLC000040)
Registered Office: Dalmiapuram, DistTruchirapalli Tamil Nadu 621651 India
Phone No.: 011 23465100; Fax No.: 011 23313303
E - mail - sec.corp@dalmiasugar.com
Website: www.dalmiasugar.com

Notice is hereby given that the 72"Annual General Meeting ("AGM") of the Shareholders of the Company will be held on Wednesday, July 10, 2024 at 11.00 a.m. through Video Conference or Other Audio Video Means ("VCIOAWI") for transacting the business as stated in the AGM Notice dated May 14, 2024 already sent to all the Shareholders electronically on June 18, 2024 at the type of the Shareholders electronically on June 18, 2024 at the type of the Shareholders electronically dated April 80, 2020, circular No. 172020 dated April 13, 2020 and circular no. 09/2023 dated September 25, 2023 and all other relevant circulars issued from time to time.

The Company is providing the facility to cast vote by electronic mode through National Securities Depository Limited ("NSDL") on all resolutions set out in Notice dated May 14, 2024 in terms of Section 108 of the Companies Act, 2013, read ith rules made thereunder. The details of the facility are given hereunder.

- Date of completion of electronic dispatch of the AGM notice: June 18, 2024

- Date of completion of electronic dispatch of the AGM notice: June 18, 2024.

 Date and time of commencement of remote e-voting: Sunday, July 07, 2024 (9.00 a.m. IST).

 Date and time of end of remote e-voting: Tuesday, July 08, 2024 (5.00 p.m. IST).

 Remote e-voting by electronic mode shall not be allowed beyond 5:00 p.m. IST on July 09, 2024.

 The cut-off date so on which the voting of Shareholders shall be recknoed: Wednesday, July 03, 2024.

 In case a person becomes a Shareholder of the Company after the dispatch of AGM Notice but on or before the cut-off date, i.e., July 03, 2024, the Shareholder may obtain the login ID and password by sending a request at evoling@msd.com or to the CompanyIRTA. However, if he / she is already registered with NSDL for remote e-Voting then he /she can use his / her existing User ID and password for casting the vote.

 The Shareholders who have casted their vote through the remote e-voting facility may participate in the AGM but
- The Shareholders who have casted their vote firequipt the rende eventing facility may participate in the AGM but shall not be allowed to vote again at the AGM Shareholder who could not vote through remote evoting may do the evoting at the AGM. The Shareholder whose names are recorded in the Register of Members or in the list of beneficial holders provided by depositories as on the cut-off date are only entitled to avail the facility of remote evoting or evoting at the AGM.
- The Shareholder having casted the vote on a resolution once shall not be allowed to change it subsequently or cast the vote again.
- cast the vote again.

 Shareholders who have not registered their e-mail address may temporarily get their e-mail address and mobile number registered by sending a request at sec.comp@dathmissupar.com / evoting@issdl.com.

 The Shareholders holding shares in idenaterialized mode are requested to register their email address(s) and mobile number(s) with their depository participants. Shareholders holding shares in physical mode are requested to update their email address(s) and mobile number(s) with Company's Registers and Share Transfer Agent, KFin Technologies. Limited by sending an email at einward.ris@kfinterh.com and with the Company Secretary at sec.comp@dathmisupar.com.
- sec.corg@dalmiasugar.com.

 The Notice of the AGM, along with the procedure for remote e-voting, has been sent to all the Shareholders electronically and the same is also available on the website of the Company at www.dalmiasugar.com and on the website of NSD. Lat www.evoling.ned.com and the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com

 The Company has appointed Ms. Vikas Gera & Associates, Pranticing Company Secretaries as the Scrutinizer for the remote e-voting as well as the e-voting during the AGM.

For any further queries/grievances connected with e-voting, you may refer Frequently Asked Question (FAQs) and e-voting For any usual quiet each early elevances composed was deviced, you may refer the public place in present on the device of the public place of the

For Dalmia Bharat Sugar and Industries Limited

Aashhima V Khan Company Secretary rship No. –ACS34517

Place: New Delhi Date: June 18, 2024 Human Resource Management Inancial exp. epapr.in

CHENNAI/KOCHI

சென்னையில் கனமழை

ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மரம் விமுந்தது

www.mtt.apg.jtot யரு விழுந்தி கூன்கை ஐசின் 18 செல்லையில் பலந்த, வரிருடன் பேலர், கன மழை காரணமாக அடித்தரார் அரசு மருத்தனிக் கின்றுரி வளாகத் தில் இருந்த பாழமையான அமாறம் சாம்த்து விழுந்தும் செல்கான மற்றும் புறுகல் புத்திகளில் திலக்கிறுமை நன்னிரவு பலந்த காற்று, இபு, பின்னதுடன் களமரை பேல்ததுடத்துள், பூந்த மல்கி, அவர உள்ளிட்ட புறிகளின்றன் காவரை பெல்ததுடத்துள், பூந்த மல்கி, அவர உள்ளிட்ட புறிகள்ளின் காவரை பெல்ததுடத்தும். பட் சுமக சோழிங்குகிறுளின் 120 மிம், பூந்தமக்கியில் 110 மிம் மலது புதிகளானது.

பட் சமாக சோழிங்குக்குறாரில் 120 மி.மீ. பூத்தமன்லியில் 110 மி.மீ. மையு பறிவானது. சென்னையில் நிங்கள்கிழமை நன்னிரவு பெய்த மழை காரணமாக ஓமத்துரார் அரச மருத்துவக் கல்லுரி மழுத்துவமானை களாக துழை காவில் அடுக்கு 80 ஆக்கும் பணுமையான ஆமைரி காவித்து விழுந்தது. நிருவல்கிக்கேணி நீமனைப்புத் துழையினர் விரைந்து எத்து மரத்தை அகந்நினர். மீன்டும் மண்ணு இதனிலை பே, சென்னாய்க்கிழமை இரவும் சென் வளரின் பங்கேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிருமான

வண்டு பெற்தது. எமும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், செங்குன்றம், அண்ணா -->-ல்லகொக்கம், வம்பத்தூர் மனுப் படித்து. எழுந்து, செக்ட்ரல், புரசைவாக்கம், செக்குன்றம், அண்ணா நகர் கோயர்பேர், பாபு. அவளாவரம், வில்லிவாக்கம், அம்பத்துர், முடிப்பேர், பிருப்பூர் க் வீன்! டிருநிகளில் கான் ஒரு எவி நேற்றி இடி, மில்வனுடன் மழை பெற்கது. இதல் காரணமாக வெப்பம் நணித்து குளிர்சியாள சூழல் நிலவியது. 15 விமகளங்களின் சேவை பக்திப்பு செல்வையில் செவ்வாங்க்

ணையில் நகுமுளிறக்கப்படா ததால், ஐந்தரை மணி நேரம் தாமதமாக, சாமை மாலை 9-30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதன்படி பெரத் தம் சென்னை விமானநிக்கைந்தில் 15 விமாவிக்களில் சேவை பாடுக் சட்பட்ட தால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

கலைச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை குடுன் 18 நண்களைத் துவறயில் சாதனாகளைப் படைத்து வமுக்கணைநிகளுக்கு வழக்கப் முக்கவைச் செம்பன் விருதுகளுக்கு வீண்ணப்பிக்கலைம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குடுத்து பாநில அரசில் சாம்பில் செல்வாய்க்கிழமை வெளியி டப்பட்ட செய்திக் குறிப் ந

டப்பட்ட செய்திக்குப்படி துண்களைத் துழையின் ஆகுப்பெரும் சாதனைகள், சேவைகளைப் பாராட்டும் வகையில், ஆண்டுக்கு கலைவதர் கருக்கு கலையிலோம்மல் வினு வழங்கப்படுகிறது. வின்னைப்பிக்கும் படைப்பாளர்கள் தக்க னது புகைப்படத்துடன் முமு தன்னோத் குறிப்பாயும் இணைத்து ஆணர்∉ வேண்டும்.

அனுப்ப வேண்டும். இதுகுழித்த விவரங்கள் பெற 044 – 2819 3157, 2819 3195 ஆகிய தொலைபேசி எண்களை அலுவகை வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துல்லது.



து அத்தது விழுத்து படற்ற லருபாடி வள்ளப்பட்டு வராங்களையும் தப்பிதார். மன படுத்த மற்றும் மாகைத்தத்தின் துணை இயக்குட்டுமான ஜோக்டின் கிரணப்பட்ட உடன் மின்றுறை ஆமைத்த மற்றும் தலைகைச் செயலர் சிவநால் மீனா, தமிழுநாடு மின் தொடர்காமட்பு வுதத்தின் தலைவர் ராஜோடி லக்காகி, முத்தினை விளையாட்டு அனுவன் சிவந்தான் சுளிப்டிட்டா

முக்கியப் பிரமுகர்களின் பிறந்த தினத்தில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல்

. சென்னை: ஜூன் 18: முக்கியப் பிரமுகர்களில் பிறந்த நினத்தன் று. சுத் துணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவீட்

டுள்ளது.
இதுகுறித்து சமூகருவத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:
முன்னான் முதல்வர் கருணாநிநியின் பிறந்த நினத்தன்று. குழந் கருக்க மையக்களில் சத்துவைதத் நிட்டத்தில் மலைகடத்து கழும் 6 வது வரையுள்ள குழந்தைகள், சம்தி ஆர் சத்துவைத்த நிட்டத்தில் பயன் பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இவிப்புப் பொங்கல் வழங்க க்கமாசியில் சில்கர் ம

பயன் பெறும் பன்னிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க மத்தரவு பீறம்பிக்கும்பட்டது. முகியேப்பிகும்பட்டது. முகியேப்பிக்கும்பட்டும் இப்போது வழங்கப்பட்டு விதுக்கு இனிப் புப் பொங்கள்பட்டும் இப்போது வழங்கப்படு விதிக்கை வசந்தும் சமூகதல கழமையார வம் அறிபடம் தெரிவீத்துள்ளது. எனவே, இனிப்புப் பொக்குறுடன் குறிய உணவு சேர்த்து வழங் கலாம் என பசித்துரை வழங்கப்பட்டுள்ளது. இதைசெழ்ய மூக் கிலம் பிழருக்கன் பிறந்த இவந்கள்று மடும் உணவுடன் இனிப் புப் பொக்கதும் சேர்த்து வழங்கப்படும். இதந்தத் தேவைப் படும் கருக்கி செலகான மூக்.27 கோடியை வழங்க ஒப்பதல் அனிக்கப்பட்டுகள்ளது.

தெருநாய்களுக்கு உணவளிக்க குழந்தைகளை தனியாக விடக் கூடாது

சென்னை ஐசின் 18 தேருமாகளுக்கு கணவனிக்குப்போது பேற்றோர் தங் கன் அந்ந்தைகளை தவியாக விடக்கடாது என மூக்குமார் தங் கக்கடாது என மோன் அநிட்சியாக அறிவு நடித்துகள்களர். சென்னை மன்றாப்பூரில் நிக்கள் கிறவை இரவு தெருமாக்கு சில்லா சென்னை மன்றாப்பூரில் நிக்கள் கிறவை இரவு தெருமாக்கு சில்லா தெருமான தெருமாக்கு சிறவனை கொடித்தி காகம்கடத்தி நிறுவனை கொடித்தி காகம்கடத்தி நிறுவனை கோடித்தி காகம்கடத்தி நிறுவனை கோடித்தி குறவ் கிறவிக்கு திறுக்கு நன் மாதுத்துகள்களைக்கு கிறுவன் தங்கித்து

மேயர் ஆர்.பிரியா

ப்பியா எழும்பூர அழக்குகள் நாச மூத்துகாகையில் நின் சதித்த நகம் கிச்சபித்தம், தொடர்த்த சிழுகளுக்கு உயர் சிகிசை அளிகுமாறு மருத்துகர்க சூத்கு அடுவுதிக்கார் சூக்கு அடுவுதிக்கார் சூக்கு கடியதா மன்றப்பூர் பகுதி அவர் கூறியதா மன்னப்பூர் பகுதி

ภาก" พิว และมีละสโต้นกรณิสะสเตร ดเตร่า"

ராட்சி பகுதிகளின்பாடுகளை வளர்ப் கேம்! அதற்கு க வாவு வழங்களும் ஓம் வெடுக்கவும் தனியாக இடம் ஒதுக்க வெண்டும். சின்! அதற்கென உரிய இடம் ஒதுக் குவதின்றல். மாடுகளை வெளியே விடும்போது தனியாக வடாமல் உரி கும் மாடுகளைத் தனியாக தெருவில் கில் காடுகளைத் தனியாக தெருவில் டும். மாடுகளைத் தன்யாக பத்துவை விடும் சிலைய எனக்கள் மீது கடும் நு வடிக்கை எடுக்கப்படும். மாடு களை வளர்க்க மாநகராட்சி சார்பில் விவரவில் தனி இடம் ஒதுக்கப்பட்டு மாட்டுத் தொழுவம். அமைக்க கடன u Ama a Ban'n Bio artimati Mari.

தெரு நாய் கடித்து சிறுவன் காயம்

மடுமாட்டுர் நொச்சிக்குப்பம் என்னையற்றன் கோலில் தெரு கைக் சேர்த்தகர் யாகப்பேறையிலர் மகள் சாயில்கரன் (நி. கூற்கப் பத்தியின் உள்ள ஒரு பள்ளியில் "உரும் வகுப்பு பக்கும் சாயில்கமுள், நில்கள் நாமை நேரு அதை கூடி நடகாலில் நின்ற, தெரு நாய் ஒன்றுக்கு சிலக் கோடுத்துள்ளார் ...படோது நிகபிரன கூற்த நாய், என்றில்கு சிலக் கேற்துகள்ளார் ...படோது நிகபிரன கூற்த நாய், என்றில்கு கூற்கு கண்று கண்றும் பத்தி கேட்டு கூற்கு மற்றில் கடித்து கிட்டின் அந்த நாயை பிறப்புகள். இநில், பாந்த சாயமடைத் தாவில்கள் எழுப்பூர் குழுத்தைகள் கை அரசு மற்குமைகளையில் செர்கப்பட்டன், தேரிகப்பால், சித்தா திரிட்டென்.படுதும் தேரை நாய் கூற்து ஒரு சிறுகன் சாயமாடத் தார்.

மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருவெற்றியூர். ஜூன் 18. மாடு முட்டியறில் பலந்த காயமடைந்த பெள்ளின் உறவிவர்கள் நிரு வொற்றியூர் மன்டவ அலுவல கத்தை செல்வாம்க்கிறமை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்

டனர். இருகொற்றிலு! பகுடுள்ள நர இவற்ற பெண் குரவற்றுக்கி முமை சாவலின் நடந்து சென்ற மோது எளுமை மாடு முட்டியதின் காயமன, ந்தார். இதைவடுத்து அவருக்கு 50 க்கும் பேற்பட்ட தைவல்களுடன் அறுவன சிகிச்சை பேறிகோள்னப் பட்டதாக்க் நரம் டுறிந்து. இந்த நிலையில், மதுமதியின்

உறவிவர்கள், பொதுமக்கள் மாந கராட்சி மண்டல அலுவலகத்தை செல்லாச்ச்கிறமை முற்றுளக வீட்டு போராட்டத்தில் ஈடுபட்ட

வர். போது அவர்கள் கூறியது: மாதனாட்டு அடுகார்களின் அவட் சியத்தான் இந்தர் எம்பவம் நடை மேற்ற கள்ளது, பாதிக்கப்பட்ட முதும் தின்ற சிகிச்சைக்கும் முதம் தொடர் சிலிக்கை தேவைப் முடுந்து. இதனால் மருத்துவ சிகர்கைக் கான அவசத்த லெலையும் மாந கராட்டு நிர்வாகம் மற்க வேண் டுக்காற்கும். இதையடுத்து அவர்களை சந்

படுப்பில் பிறிப் பன்டிய ஒரு நன்று கர் இரு நன்றன் நி. முத்விறும் பெறிக்கும் செல்கம். _
பேன்னின் மருந்துள் செல்கம். _
பேன்னின் மருந்துள் செல்கள் கர் தி. முத்துள் செல்கள் கர் தி. மிறிக்கும். இரு விறிக்கும். _
மடிக்கை எடுக்கப்படும். திருக்கில் டி. ட்படும் காகுந்படகணை உடலடியாகப் பிறித்து சுரிக்கமான் கர்க்குத்து நமருக்கில் இரு துராதம் விறித்தும். மும். மீறிகள்கள் கர்ட்ட சிறியாக நன்று தக்கும். இருக்குக்கு கரிற்கும். இரு கணிக்கு கர் பிறியாக கர் கரிறியாக நன்று தக்கும். இருக்கும். இருக்க

சாலையில் திரிந்த மாடுகள்: ரூ.49 லட்சம் அபராதம்

செல்கை இருவொற்றியூரில் எருமை மாடு முட்டியஇல் பலத்த காயமடைத்த இளம் பெண், மருத்துவமனைலில் நிலில்லை பெற்று வருகிறார். இந்த திணையில், பெரம்பூர் கால்நடை தொழுவத்தில் மாழக ராட்டு ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தேரில் பார்வையிட்டு ஆர்வு செய்தார். இது குறித்து அளி கறியதா நடப்பு நிறியான்டில் மட்டும் சாவையில் கறிற்திறியீத்த 1,117 கால்நடைகள் மாநகராட்டு சார்

ாவ்வல் வந்தத்திருள்ளது. பார் கொஞ்தவான பாதத்திர வீதிகணை மீழி சாவணில் கால்தன. கணை திரியவிட்ட உரி மையா வீர்களுக்கு இதுவலை ரூ. 43.05 வட்சம் அபராதம் வீதிக் கப்பட்டுள்ளது என்றார் அவர்.



sations in LLL, 2007 (applications in LLL) produced as a possibility of the control of the contr

CLEGG	acar saming non	கடன்களி / தோகை	pine Germenica, Oppi	Genne
1.	169000810112	Housing Loan	21.06.2022	39,20,000
2	164002365602	Home lean secure	21.06.2022	T 1,22,005
3.	161000927930	Vehicle Loan	11.88.2022	T 6.35,000
elleuf	MINICIAL GINTER	district again an	an agreemy charge the agreement enough	anishing ma

வறிகள் நிற விறுகை அறு வரையுள்ள அறு முறுகளை வேண்டும்.

பிடும்றின் நிற விறுகை அறு வரிகள் நிற விறுக்கும்.

பிடும்றின் நிற விறுக்கும் கடியின் நிற விறுக்கும்.

பிடும்றின் நிற விறுக்கும் கடியின் நிற விறுக்கும்.

பிடும்றின் நிற விறுக்கும் விறுக்கும் விறுக்கும்.

பிடியின் அறுக்கும் நிற விறுக்கும் விறுக்கும்.

பிடியின் அறுக்கும் நிற விறுக்கும் விறுக்கும்.

பிடும்றின் நிற விறுக்கும் அறிக்கும்.

பிடுக்கும் கடியின் நிற விறுக்கும் விறுக்கை விறிக்கும்.

பிறுக்கும் கடியின் நிற விறுக்கும்.

பிறுக்கும் விறுக்கும்.

பிறுக்கும் கடியின் அறிக்கும்.

பிறுக்கும் விறுக்கும்.

பிறுக்கும் விறுக்கும்.

பிறுக்கும் விறுக்கும்.

பிறுக்கும் விறுக்கும்.

பிறுக்கும்.

பிறுக்கும்.

பிறுக்கும்.

பிறிக்கும்.

பிறிக்கும்

digates unter ann. 134, Supple 20 pp. gane 605 Sentem Strik.							
Great state C: 30 04 2024 and patients of Great street electrised							
ec rot	AL 40 ACRES (100)	as, at everyl) (Operanse	30.04.2024 marganistra at at Spring at 1911 at	asia;			
1.	180000816112	Housing Loan	Rs.22,83,313.66	12.26%			
2.	154012365802	Home Loan Secure	Rx.1,17,726/-	11.06%			
3.	161010927939	Vehicle Loan	Rs.5,53,265/-	12.06%			
80.2	1 5-1 0E 9534		- A-C				

கவாதீன அறிவிப்பு

Agrend Greija, Arthur Greija, Arthur

கருந்தில் கல் நடிந்து இருந்திற்கு அருந்து கார் இருந்து இருந்து கார் இருந்து இரு இருந்து இருந்து இருந

ngh (hg)ha - ellin min 1973 juan maga-ya Direksir igine pin ingilimpang gingirir ng ghi ir ndangsi di Gergap — 2. 1 Mil. trib ghilar shadiri dinasta. Milla i. Milla பால்கள். எ. இடம் : இருநெக்கேலி உதனிப் பொது போன்/அங்கோிக்கப்பட்ட அடுகளி தேதி : 15.06,2024 தி கரூர் சுவர்மா பேங்க் மிட்

Dalmia

டால்மியா பாரத் சுகர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்

ப்போட்ட பாற்றி ப்போட்டம். பதிவு அதுவலகம்: டால்பியாரம், திருச்சிராட்டள்ளி மாவட்டம், தமிழ்நா⊚ - 621651. இந்தியா தொலைபேசி எண். 011 23465100; தொலைநகல் எண்.: 011 23313303 மின்னங்கள் : sec.com@dalmiasupar.co

அறிவிப்பு

Graphipusminei dieurenjagon, genelendydde significian eminio, ninii 8, 2020 przft. List. niggifiana mini 14/2020, nigei 13, 2020 przft. List. niggifiana mini 14/2020 urigei 13, 2020 przft. List. niggifiana mini 14/2020 urigei 13, 2020 przft. List. niggifiana mini 14/2020 urigei Graphite przez 12, 2023 przft. List. niggifiana mini 17/2020 urigei Graphite przez 12, 2023 przft. List. niggifiana mini 19/2023 urigei Graphite przez 12, 2023 przft. List. niggifiana mini 14/2020 urigei List. nigei Graphite przez 14/2020 urigei List. nigei List. nig

கைதிக்கான விபால்கள் கீழ்க்கானுமாது. வருடாந்திர பொதுக்குரு கூட்ட அறிவிக்கை பின்னணு முறையில் அனுட்டில் பணி நிறைகளும் நாள் - ஐபின் 18,2024

- Openwager ulmmange andwarfu (Openwager ulmmanger) general profession openwager ulmmanger andwarfu (Openwager ulmmanger ulmmanger ulmmanger (Openwager ulmmanger ulmmanger (Openwager ulmmanger u
- அறுவநிக்கப்படார். காங்களில் புரிக்கத்திறன் பகிகுநார்களை கணக்கிடப்படின் கடைரி நாள் 2024 ஜ வேல 33 புதன் கிழகம். கொதுக்குடி கூட்ட அறிபிப்பு வழங்கப்பட்ட பிறது ஆனால் கடைரி பிறது அந்தவரு 2024 ஜ வேல 33 புதன் கிழகமையிலும் அந்த முன்னே காறிறும் நிறைக்கும் விருதாரன உள்ளக்க செறும், ஆற்ற சாத்தனர், கரியும் அடிப்படையும், அதியவழ்கள் உண்டுவேப்படன் என்ற வின்னத்தல் முகன்றி அம்மது நிறுக்கும் 1973 ஆகியவுற்கு வின்னப்பம் அறுக்கிட்ட இந்தேகழ், நிறைகளுர் வின்னது விகள்கியத்தை அளி 1970ட்ட கட்ட விறக்கிய படுவி வின்று இருந்தாக், அள் விகையே புதன் வின்று இருந்தாக், அன் விகையே புதன் கின்று இருந்தாக், அன் விகையே புதன் கின்று இருந்தாக், அன் விகையே முக்கும்.
- பவர அடைபாப்படம் ஏற்று கடல்சனையை எக்காட்டில், பயாபுறத்தனர். 5 தேமைஞர் பிர்ச் எக்களிட்ட நாடு முல் மாக்கிற்கு பலிதார்கள், கூடர்நில் போற்றிலு கட்டத்தில் பலிவற்காட்ட ஆனால் கிலிடும் வுடாந்திர் போதக்குழ் கட்டத்தில் எக்களிக்க அறுவறிக்கபட கட்டர்கள். தோவைநாடக்கிற வருக்கிற முல் காக்களிக்க முடியார் பயிதுராகில், வுடாநிர் போதக்குற கட்டத்தில் எங்களிக்காட்ட ஆப்பினர்கள்? ஒருக்குறில் கட்டிறுறையார் பின் என்களில், வருக்காட்ட அருக்கிற கட்டத்தில் எங்களிக்காட்டில் வருக்களிக்க உடுக்கமாடிய வருகிற தோவைநாடியில் என்களில், வருக்கம் மிற தல்வும் வருக்கிற கோதக்குத்து கட்டத்தில் எக்களிக்க உடுக்கமாடியாளர்.
- ஒரு திமானத்தின் மீது ஒரு முறை வாக்களித்த பங்குதார் அதன்பிறது அதனை மாற்றியோ அல்லது பின்டும் வாக்களிக் அனுவநிக்கப்படமாட்டன்.
- செண்ணார் மந்தாகர் பின்னது முறையில் உடியில் வைந்தான் பல்துகார்கள் நடிது பின்னரிகள் முகையீர்கள்) மற்றம் அலைப்பி என்(கல்) அமியுக்கு நடிது வையுதார் முக்கிகள் முன் முதலிகுத்கொல்குமாறு கேட்டுக்கிகள் படுகிறிகள் பின்றகான என்ற கடிதிக்கிகள் அமியுக்கு நடிது வையுதார் முக்கிகள் முறையில் நடிது கூடிக்கி முதல் கடைகின் என்டிகள் மின்றகான அக்கிகள் முக்கிகள் மஞ்து மினத்தனை முக்கை, நாட்டு கொள்ளுக்கி நடித்த முக்கிகள் படுகிற வருக்கு முற்றமாக முக்கிகள் மின்றக்கான முக்கிகள் மினு மின்றிகளை முக்கிகள் நடிக்கிகள் மின்றுக்கில் கிடித்து கடித்து வின்றுக்கு மின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு மின்றுக்கு மின்றுக்கிக்கு மின்றுக்கு மின்றுக்கிக்கு மின்றுக்குக்கு மின்றுக்கு மடியிருக்குக்கு மின்றுக்கு மின்றுக்கு மடியிருக்கு மின்றுக்குக்கு மடியிருக்கு மின்றுக்கு மடியிருக்கு மின்றுக்கு மடியிருக்கு மின்றுக்கு மடியிருக்கு மின்றுக்கு மடியிருக்கு மின்றுக்கு மடியிருக்கு மின்றுக்கு மடியிருக்கு மடியிரு

பண்டமாறது அடியது. பின் - காக்கரிட்டு தொடர்பான வீதுழும் வினர்றங்கைக் 7 முதலு கருக்கு , தாங்கர் அடிக்கு கேட்கப்படும் கேள்ளிகள் (FAD2) மற்றும் இணையத்தால் - சடைக்கும் அடிக்க கட்டிய விளிக்காகிகளிட்டுக்கான பணார்கள் கைசில் ஆறிவயற்றை பாற்கலக்க், காய் ஒன்று 1900 - கை தொகையின் உண்டு 2024-4885 1900 அழ்களு நிலுநில் ஆற்கும் 1904-1900 அவர்களை 4வுற் தாஸ், முறினாகையான் பிவதும், 15, பாக்கம்கா சாலை, புறு நில்கி-110001, தொகையென் : 011-23465100 மின்னந்தன் கடைகளுக்காக்கும் கைக்கும்



இடம்: புது தில்வி நூள்: ஜூன் 18, 2024